

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கொடகவெல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து கொடகவெல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாவாண்டில் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்த ரூபா 3,079,901 பெறுமதி உடைய 05 தொழில்கள் மூலதனமாக்கப்பட்டிடாத காரணத்தால் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் மூலதன ஈட்டத்திற்கு வருமான பங்களிப்பு கணக்கு ஆகியன அந்தப் பெருமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு வைக்கப்படும் என்பது.	கைத்தொழில் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) உரித்தினை அல்லது பயன்பாட்டினை பிரதேச சபைக்கு கொண்டிராத காணி ஒன்றினை மூலதனமாக்கியிருந்த காரணத்தால் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமான பங்களிப்புக் கணக்கு ரூபா 6,000,000 ஆல் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	இதுவரையிலும் காணிகளை சுவீகரித்தல் அல்லது பயன்படுத்தல் இடம்பெற்றிருக்காத காரணத்தால் மூலதனக் கணக்குகளிலிருந்து அகற்றுவதற்கு குழுவின் தீர்மானத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சொத்துக்களின் உரித்தினை பெற்று கணக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) பிரதேச சபைக்குச் சொந்தமான 03 இடங்களுக்கு நீர் மற்றும் மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்வதற்காக செலவிடப்பட்ட ரூபா 182,181 தொகை மூலதனமாக்கப்பட்டிராத காரணத்தால் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமான பங்களிப்புக் கணக்கு அந்த அளவினால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு வைக்கப்படும் என்பது.	மூலதனச் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஈ) எஞ்சிய எழுது கருவி இருப்பு ரூபா 230,878 ஆல் அதிகரித்து கணக்கு	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு	இருப்பு பெறுமதிகள்

	வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் ஆண்டிற்கான செயற்பாட்டு மிகை ஆகியன அந்த அளவினால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தன.	வைக்கப்படும் என்பது.	சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(உ)	மயானத்தில் எஞ்சியுள்ள எரிவாயு இருப்பின் பெறுமதி கணக்கு வைக்கப்பட்டிருக்காத காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் ஆண்டிற்கான செயற்பாட்டு மிகை ஆகியன ரூபா 74,825 ஆல் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு வைக்கப்படும் என்பது.	இருப்பு மீதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட்டு உரிய கணக்குகளில் சீராக்கப்பட வேண்டும்.
(ஊ)	மீளாய்வாண்டிற்காக பெறவேண்டிய முத்திரை கட்டணங்கள் ரூபா 11,057,920 ஆல் குறைவாக கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால், நிலுவை ஏனைய வருமானங்கள் மற்றும் ஆண்டிற்கான செயற்பாட்டு மிகை அந்த பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு வைக்கப்படும் என்பது.	வருமானங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(எ)	கொள்வனவு செய்யப்பட்ட வாசிகசாலை புத்தகங்களின் பெறுமதி ரூபா 141,163 இனால் குறைத்து கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி மற்றும் மூலதன ஈட்டத்திற்கு வருமான பங்களிப்பு கணக்கு ஆகியன அந்த பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு வைக்கப்படும் என்பது.	புத்தகங்களின் பெறுமதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஏ)	11 பணிகளுக்கு உரிய கடன் கொடுத்தோர் மீதியானது ரூபா 21,409,892 ஆல் அதிகரித்து கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை பொறுப்புக்கள் அந்த பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டதுடன் திரண்ட நிதியம் சமமான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு வைக்கப்படும் என்பது.	கைத்தொழில் கடன் கொடுத்தோர் பெறுமதி சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஐ)	கடந்த வருடங்களில் இரத்து செய்யப்பட்ட ரூபா 2,811,677 தொகையான 03 தொழில்களுக்கு உரிய கடன் கொடுத்தோர் மீதிகள் கணக்குகளில் இருந்து அகற்றப்பட்டிராத காரணத்தால் கைத்தொழில் கடன் கொடுத்தோர் அந்த பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்ததுடன் திரண்ட நிதியம் சமமான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	இது தொடர்பில் காரணங்கள் ஆராயப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	-மேற்படி-

(ஓ)	கைத்தொழில் கடன் பட்டோருக்கு செலுத்தப்பட்டிருந்த ரூபா 190,700 தொகையானது மீண்டெழும் செலவினமாக கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் சமனான பெறுமதியில் கடன் கொடுத்தோர் அதிகரித்தும் செயற்பாட்டு மிகைகள் குறைத்தும் காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டின் போது திருத்தப்பட்டு கணக்கு வைக்கப்படும் என்பது.	-மேற்படி-
-----	---	--	-----------

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 371(5)	2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் வழங்கப்பட்டிருந்த ரூபா 483,009 தொகையான 04 முற்பணங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	முற்பணங்களை தீர்ப்பதற்கு உரிய நிதிஏற்பாடு இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என்பது.	நிதிப்பிரமாணத்தி ன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) நிதிப்பிரமாணம் 371(2)	பெற்றுக்கொள்ளப்பட்ட முற்பணங்களுக்கு உரிய பணிகள் நிறைவு செய்யப்பட்டவுடன் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டின் 04 சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டிருந்த ரூபா 220,000 கூட்டுத் தொகையான முற்பணங்களை தீர்ப்பதற்கு 58 முதல் 150 நாட்கள் வரையிலான தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.	குறித்த பணி நிறைவடைந்த உடன் உடனடியாக முற்பணங்கள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை.	நிதிப்பிரமாணத்தி ன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 9,941,020 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 11,429,323 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023			திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	6,036,216	6,572,672	6,568,216	2,345,508	6,121,029	6,505,369	7,491,854	2,654,469		
வாடகை	15,487,861	14,111,334	14,427,894	4,350,206	16,890,506	13,983,546	12,790,137	4,922,447		
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,939,200	2,205,847	2,185,047	53,600	1,824,200	2,216,388	2,216,388	-		
ஏனைய வருமானங்கள்	43,191,385	37,481,552	45,574,128	26,324,368	24,061,003	23,176,288	21,380,066	17,227,992		
மொத்தம்	66,654,662	60,371,405	68,755,285	33,073,682	48,896,738	45,881,591	43,878,445	24,804,908		

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்

சபையின் கருத்துரைகள்

சிபாரிசு

(அ)	மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளபடியாக ரூபா 2,175,702 கூட்டுத் தொகையான நிலுவை வீத வரி மீதியினுள் 05 வருடகாலமாக முன் கொண்டு வரப்படும் ரூபா 596,310 கூட்டுத் தொகை உள்ளடங்கியிருந்தன.	நிலுவை வீத வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை.	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
-----	---	---	--

(ஆ)	மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளபடியாக ரூபா 168,190 தொகையான நிலுவை	ஏக்கர் மெய்மையாய்வினை மேற்கொண்டு மேலதிக	நிலுவை ஏக்கர் வரிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை
-----	---	---	---

ஏக்க வரி மீதியில் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன் கொண்டு வரப்படும் 127 அலகுகள் இருந்து அளவிடப்பட வேண்டிய ரூபா 132,798 உள்ளடக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது.

எடுக்கப்பட வேண்டும்.

(இ) 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக அறவிடப்படாது காணப்படும் நிலுவை தரை வாடகை மற்றும் வர்த்தக கட்டிடத் தொகுதியின் வாடகை ரூபா 498,412 ஆகும்.

நிலுவை தரை வாடகை செலுத்தி நிறைவு செய்யுமாறு குறித்த உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றும் வர்த்தக கட்டிட தொகுதிக்கு அறவிடப்பட வேண்டிய பணத்தை தவணைகளாக அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஈ) மாட்டிறைச்சிக் கடை மற்றும் மீன் விற்பனை பலகை ஆகியவற்றுக்காக ரூபா 3,066,331 அறவிடப்பட வேண்டியதாக காணப்பட்டதுடன், அதனுள் ஒரு வருடத்தை விட பழமையான ரூபா 1,427,069 தொகை உள்ளடங்கி இருந்தது.

நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) காணிகளை துண்டுகளாகி விற்பனை செய்யும் போது பொது மக்களின் களியாட்டம் மற்றும் பொது நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடம் ஒன்றில் காணி துண்டொன்று குறித்த இடத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய போதிலும் கடந்த வருடங்களில் 03 காணி ஏலங்களில் குறித்த பணிக்காக சபைக்கு சாட்டப்பட்டிருந்த 04 காணிகளும் சரிவுடனான பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

சபையின் கருத்துரைகள்

எதிர்காலத்தில் காணி ஏலத்திற்காக பிரதேச சபையின் அங்கீகாரத்தினை வழங்கும் போது பொதுமக்களின் களியாட்ட நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமான இடம் ஒன்றில் காணித் துண்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

சிபாரிசு

பயன்பாட்டிற்கு பொருத்தமான இடங்களில் காணித் துண்டுகளை ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- (ஆ) காணிகளின் ஏலம் மூலம் சபைக்கு கிடைத்த 16 காணித் துண்டுகளின் எல்லைகளை தீர்த்து பாதுகாப்பு வேலிகள் இடப்பட்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவற்றுள் 02 காணித் துண்டுகள் அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் 10.1 பேர்ச் பரப்பளவான காணியிலிருந்து 04 பேர்ச் பரப்பளவான காணி உள்ளடங்கும் வகையில் அண்மிய காணி ஒன்றில் உரிமையாளரால் அத்துமீறிய வகையில் அவரது வீடு மற்றும் மதிலின் ஒரு பகுதி அந்த காணியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
- (இ) 2022 ஆம் ஆண்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த பிரைம் லேண்ட் சிட்டிமேல் ஏலத்தில் விற்கப்பட்ட காணி ஒன்றின் பகுதிகளின் விற்பனை விலைகளை இனம்கண்டு அதன் அடிப்படையில் அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- பாரிய எண்ணிக்கையிலான காணித் துண்டுகள் காணப்படுகின்ற காரணத்தால் மற்றும் பிரதேச சபைக்குச் சொந்தமாக தொழிலாளர்கள் போதிய அளவில் காணப்படாத காரணத்தால் ஏனைய கடமைகளுடன் இந்தப் பணியில் ஈடுபடுவது சிக்கலான நிலைமையில் காணப்படுகின்றது.
- சபைக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- சபைக்கு அறவிடப்பட வேண்டிய கட்டணங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
2021 ஆம் ஆண்டின் போது உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த மாதம்பே மீன் விற்பனை நிலையத்தின் 04 கடைகள் குத்தகையாளர்களால் அந்த கடைகளினுள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதில்லை என குறிப்பிட்டு 2024 பிப்ரவரி 02 ஆம் திகதி சத்தியப்பிரமாண கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் அந்த கடைகளுக்கு உரியதாக ரூபா 372,300 தொகையான நிலுவை மீதிகள் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த காரணத்தால் மற்றும் 2021 ஆம் ஆண்டு முதல் அந்த கடைகள் மூடப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் சபைக்கு உறுதிப்படுத்துதல் பிரச்சினைக்குரியதாக இருந்தது.	குறித்த வர்த்தகர்களுக்கு பணம் செலுத்துமாறு குறிப்பிட்டு கடிதங்கள் தயாரிக்கப்பட்டவாறு உள்ளமை.	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) சபையின் தகன அறையை நிர்மாணிக்கும் தொழில் Ceiling Sheet ஆகியவற்றுக்கு சாயம் பூசும் பணிக்காக மிகவும் பாதகமான வீதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் ரூபா 184,021 தொகை கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே மேலும் 03 வேலை விடயங்களுக்காக நிறைவேற்றப்படாத பணிகளுக்காக ரூபா 335,931 தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தது.	இந்தப் பணியை மேற்கொள்ளும் போது சுவரொன்றினை போன்றே ஒரே தடவையில் வர்ணம் பூசும் இயலுமை இல்லை. கூரைத் தகடுகளுக்கு தனித்தனியாக இரண்டு தடவைகள் சாயம் பூசப்படுதல் வேண்டும். SSR தயாரிக்கப்பட்டு கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படவில்லை.	பதில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. மேலதிகமாக செலுத்தப்பட்ட கட்டணங்கள் அறவிடப்பட வேண்டும்.
(ஆ) இறக்குவானை புதிய பாலத்தினை நிர்மாணித்தல் மற்றும் இறக்குவானை நீர் செயல்திட்டம் ஆகிய பணிகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட பட்டோலை கட்டணங்களின் கூட்டுத்தொகை தவறுதலாக காண்பிக்கப்பட்டமையின் மூலம் ரூபா 80,147 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.	கூட்டுத்தொகை தவறுதலாக உள்ளமையால் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ள தொகையை பிடிக்காசு தொகையிலிருந்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	கூடுதலாக செலுத்தப்பட்டவை மீள் அறவிடப்பட வேண்டும்.
(இ) (i) பலவித்த கழிவு நிலையத்தில் ஓய்வு அறையொன்றினை நிர்மாணிக்கும் பணியின் 04 வேலை விடயங்களுக்காக ரூபா 129,595 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.	இந்தப் பணியில் கூடுதலாக செலுத்தப்பட்டிருப்பின் அதனை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	கூடுதலாக செலுத்தப்பட்டவை அறவிடப்பட வேண்டும்.
(ii) பலவித்த கழிவு நிலையத்திற்கு செல்லும் வீதிக்கு கான்கிரீட் இடுவதற்காக ரூபா 1,449,297 செலவிடப்பட்டு 2023 திசம்பர் 31 ஆம் திகதி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. எவ்வாறான போதிலும் உரிய அமைப்பு குறிப்பீடுகளின் பிரகாரம் வீதி நிறைவு செய்யப்பட்டிராத காரணத்தால் 2025 பிப்ரவரி 18 ஆம் திகதி வரையிலும் அந்த வீதியின் கான்கிரீட்டுகள் சிதைவடைந்து வீதியை பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்திருந்தது.	2025 பெப்ரவரி மாதம் வரையிலும் இந்த வீதியில் சேதம் இடம்பெற்றிருந்த போதிலும் அதற்கு முன்னர் அவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை. அவ்வாறே இந்த வீதியில் வேறு பார ஊர்திகளும் பயணம் செய்கின்ற காரணத்தால் அதனை தடுக்கும் வகையில் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.	அனைத்து பணிகளும் உரிய அமைப்பு குறிப்பீடுகளுக்கு இணங்க பூர்த்தி செய்யப்பட வேண்டியதுடன் இந்த பணி தொடர்பில் விசாரணை நடாத்தி பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.